

Written by -முகப்பு பதி -

Saturday, 15 July 2017 16:01 - Last Updated Saturday, 15 July 2017 16:06

" ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் புலம்பெயர்ந்த காலம் முதல் எத்தனையோ தமிழ்ப்பத்திரிகைகள், பலவற்றுள் தமிழ் இதழ்கள் - சஞ்சிகைகள் என்று தொடராக ஆரம்பித்து பெரும்பாலும் எவையும் நிலைத்ததில்லை. காலப்பெயர்ச்சுழலின் உக்கிரமான வகைத்துக்கு முகம்கொடுக்க முடியாமல் காணாமல் போய் விட்டன. பொதுவிலே இன்று அச்சு ஊடகங்களின் இருப்பென்பதுவது பாரிய களே விக் கு உட்புத்தபுட்புருக்கின்ற விடயம். ஆஸ்திரேலியாவின் பல முன்னணி அச்சு ஊடகங்கள் தங்கள் பத்திரிகை வடிவங்களையே சிறிதாக அமைத்துக் கொண்டுவிட்டுள்ளன. இன்னும் சில ஆண்டுகளில் தங்கள் மூன்று முழுதாகவே இணையத்துக்கு கூப்பெயர்ந்துவிடப்போவதாக அறிவித்தும் விட்டன."

இவ்வாறு எழுதப்பட்ட ஆசிரியத்தலையங்கத்துடன் மெல்பெரில் இம்மாதம் (ஜூலை 2017) முதல் எதிரொலி என்ற பத்திரிகை 12 பக்கங்களில் வெளியாகியுள்ளது. இந்த நாட்டில் ஏற்கனவே வெளியான தமிழ் ஏடுகளின் ஆயுள் காலத்தையும் சொல்லி, முன்னணி பத்திரிகைகளுக்கு நேர்ந்துள்ள நிலைபற்றியும் சூட்டிக்காண்பித்துக்கொண்டு, தமிழ் வாசகர்கள் மீதான ஆழ்ந்த நம்பிக்கையுடன் வெளியாகியிருக்கும் எதிரொலி மெல்பெரிலிருந்து தனது காலடியை எடுத்துவைத்துள்ளது. மெல்பெரிலுக்கும் விக்ரோரியா மாநிலத்திலிருந்து முன்னர் சங்கங்களின் செய்தி ஏடுகள் வெளியாகின. அத்துடன் தமிழ் உலகம், உதயம், ஈழமூரசு முதலான பத்திரிகைகளும் வரவாகின. மரபு, அவுஸ்திரேலிய மூரசு, அக்கினிக் குஞ்சு முதலான கலை இலக்கிய இதழ்களும் வெளியாகி மறந்தன. அக்கினிக் குஞ்சு இணைய இதழாகியது. இவை தவிர தமிழ் அவுஸ்திரேலியன், தமிழ் க்குரல், கலப்பை முதலான

